


குழந்தைகளுக்கு வேதாகமம்
வழங்குபவர்

3 1 Å; Å; ý,
2 Æ
ÁÉ 3/4 ý



எழுதியவர்: Edward Hughes

சித்தரிப்பவர்: M. Maillot; Lazarus

தழுவியவர்: M. Maillot; Sarah S.

மொழிபெயர்ப்பாளர்: Rev. Dr. Dasan Jeyaraj

உருவாக்குபவர்: Bible for Children
www.M1914.org

©2017 Bible for Children, Inc.

உரிமம்: இந்த கதையை நகலெடுக்கவோ,
அச்சிடவோ அனுமதி உண்டு ஆனால் இதை
விற்பதற்கு அனுமதி இல்லை.



§¾ÁÉ ºÄ; Áø À½ò º¾ « ¾ ºÁ; ö
º À¾º ºôÀÐ ±ùÁÇ × Á½; ÉÐ
±ýÚ ÁÇì Ì Á¾üì º; º
ºÃñ Î ÁÉ º¾÷ º Ì Ì
±ýÉ º¼ó¾Ð ±ýÚ
!º; ýÉ; ÷.



À½ò¾É ;ø §¾ÅŞÉ ;Î
Å;Øõ ÀÃŞÄ; Å;úî " " Â
Å;Í ÓÊÂ;Đ.



À¸ ÄÁ¾ÀüÈ

« Æ_s i É

- ¨ ¼ ¨ Çì

ì_s i ñ ¼ À½ì_s i ã

ÁÉ¾ý ´ ÕÅý

þÕó¾i ý.

« Åý ã_i f i

§Àiø - ¨ ¼

- Î ò¾¸

« Äí_s i ãõ

Àñ ½¸Éi ý.






« Ó¾ À½ ì ÿ ãý çý È ÿ ° ÿ ôÀ ã¼ ÿ ý .
« Åý ° ÿ ôÀ ã¼ ÿ ù ÿ Å ÿ Õ ÿ ½ × ò ÿ Õ
ÿ À ÿ Ç ã Å ã Õ ó Ð § Å ÿ ø þ Õ ó¾ É .
« Å É Ç¼ ò¾ Çø «¾ Ç ÿ « Ç ×
À½ ò þ Õ ó¾¾¾ É ÿ § Ä
« Å É ÿ ø¾ ý Û ÿ ¼ Ä
ÿ ÿ Ä
ÿ ½ × ì § ÿ ÿ
...



... $\frac{3}{4}$ \hat{A} \hat{E} \hat{S} \hat{A} \hat{C} \hat{i} \hat{S} \hat{i} , \hat{p} \hat{A} \times
 $\hat{-}$ $\frac{1}{2} \times \hat{i}$ \hat{S} \hat{i} , $\hat{-}$ $\frac{1}{2} \times \hat{p}$ $\hat{-}$ $\frac{1}{4} \hat{S}$ \hat{A} \hat{C} \hat{o}
 \hat{o} \hat{i} \hat{o} \hat{A} \hat{C} $\frac{1}{4}$ \hat{S} \hat{A} \hat{n} \hat{E} \hat{A} \hat{o} \hat{u} \hat{U} \hat{n} \hat{E} \hat{i} \hat{S} \hat{i}
 $\hat{\pm}$ \hat{y} \hat{E} \hat{S} \hat{A} \hat{n} \hat{I} \hat{A} \hat{i} \hat{E} \hat{i} \hat{O} \hat{o}
 \hat{A} \hat{i} \hat{s} \hat{O} \hat{E} \hat{O} \hat{o} .



« Ó¾ À½ ÿ ãÉý ÅÐÎ
Å¡°ÄØ ÅÚ¨ ÅÂØ Å¡Ê, §ζ¡Ô¼ý ´Õ
Àç¨¨°¡ ÿ ãý þÕó¾¡ý.




« ÅÚ¨¨¼Â
¡ÀÂ÷ Ä¡°Õ.



ÅÚ¨ ÁÂ;É Ä;°ÕÅç
- ¼ø ÓØÅĐõ òñ ù
; ½ôÀõ¼É. « ÅÛì Ì
´ Õ§Å¨ Ç ÅçÂ;¾ç ù
pÕó¾çÕì ù Ä;õ.



ÁüÈÅ÷, û « Å¨ É
Đý ÒÚò¾Ä¾É ; §Ä
« ÅÛ¨ ¼Ä - ¼Ä§Ä
đĩ, ù õ, ; Âí, ù õ
; ½ôÀđÊÕì, Ä; õ.



« Åý çøÄ - 1/2 x
Å¨ ÇiÉ Àiø, çjö, Èç,
Áiõ°õ °iôÀç¼i¾¾çÉi§Ä
òñ çû²üÀðÊÕì çÄiõ.



Äj°Ö

- 1/2 x ì s i s

2í s ÇÉjý.

« ó¾ô


À 1/2 ì s j Ã Û ° 1/4 Ä

§Á ° Ä Ç Ö ó Ð

Å Ç Ø ò Ð 1/2 Ç ì ° s s Û

Ü 1/4 ° ó §¾j ° ò

ì s j Î ò¾Ç Õ ì s Äj ò.



| ¾ Õ ç j ö , û ° Ä

§ Å ¨ Ç , Ç Ç § Ä

« Ó ¾

- ¾ Å Ç Ä ü È

À Ç ¨ ¨ ° ì , j ã ¨ È

| Á ò ¨ ¨ ¾ ô § Ä j ø

- À § Ä j , ô Ä Ì ò ¾ Ç É .



« Å · É î

Í ü È Ç Å ó Đ

« Å Û · ¼ Â

ò ñ · Ç

ç ì · É .

Ä ÿ ° Õ

À ° Ç Â ÿ Â Ç Õ ô À · ¾

Â ÿ Õ ã · ñ Î

ÿ ÿ ÿ ÿ Ç Å Ç · Ä

± ý Ú

ÿ ¾ ÿ Ç · È Đ .



ˆ Ö ¸ i ¨ Ä
| Ä ; Ø¾ Ø,
Ä ; ° Ö
± Ø ó¾ Ö ì ¸ Ä Ø ¨ Ä.
À ° Ö ¼ ý
- ¾ Ä Ä ü È,
...



« Åý Á; Ò¾ × ¼ý
Ä; ° Õ Åý Á; úì ¨ , Â
° Ó §¾ ; ¨ Õ ¬ Ñ Ñ Ä; É Ð.



¬ ÀÃ_s i Ó¼ý

ρÕôÀ¾ü_s i_s §¾Åà_{¾÷} ũ

Ä_i°Õ[·] Å à ì_s Ç_i | °ý È_i÷_s ũ

±ýÚ ρ§ÅÍ ÜÈÇÉ_i÷. Ä_i°Õ

§¾ÅÉ_i∅ ¬ Ú¾∅

ÀÎ ò¾ôÀõ¼_iý.




« Ó¾ Æ½ ÿ ; Æ Õ Æ ; Ç¾ ÿ .

« Å Æ ÿ ¼ Æ Æ½ ; Å Æ Æ ; Õ « Å Æ ÿ ¼ Æ

Å ; ù ì ÿ ÿ Æ ÿ ; ô Æ ; ü È

Ó Ê Æ Å Ç ÿ Æ .



ÁÃ½õ Åó¾§À;Ð, Â;Ã;Öõ ¿Ùò¾
ÓÊÂÅø´ Ä.



« ó¾ô À½ì , jÃý « ¼ì , õ
Àñ ½ôÀõ¼jý. ´ Õ§Å´ Ç « Ð
´ Õ | ÀjÇÃ « ¼ì , ¬ ãj¾´ ÉÃj ,
pÕó¾ÇÕì , Äjõ.



« Áý » ; É Ó û Ç Å | É ý Ú ã,
; Ä ü È Ç Ô û Ç Å | É ý Ú ã À ½ ì , ; ã ¨ É
f É í , û ´ Õ § Å ¨ Ç
Ò , ú ó ¾ Ç Õ ì , Ä ; ã .



→ É∅ « Å ÷ Ù ∙ ¼ Â ò ∙ ú î ° § Â ∫
« Å Û ì Ì - ¾ Å ¢ ∫ ° ö Å Å ¢ ∅ ∙ Ä.
« Ó ¾ ô À ½ ì ∙ ∫ ã ý ç ã ∙ ò ¾ ¢ § Ä
∫ ∫ ½ ô ã ð ¼ ∫ ý .




¿Ã, ò¾ç\$Ä, « ó¾ô À½ì, ¡Ãý « Ø¾¡ý,
"¾, ôÀÉ¡, çÂ - Àç, ¡\$Á, Ä¡°Õ" Å
« ÛôÀç « ÅÛ" ¼Â ÑÉç ÅçÄçÉ¡\$Ä ...



... ¾ñ ½ƒ · Ã | ¾ı̄õÎ ±ýÛ · ¼Â çı̄ · Å
Ì ÇÃÎ | °öÂõÎ õ - pı̄ş, | çÕôÀŞÄ
çı̄ý °ò¾ÃÅ · ¾ôÀÎ , ŞÈý."



"Å;úî ¨ ÂÇÄ
- Éì Ì ±∅Ä;ÁÇÕó¾Ð
- É;∅ Ä;°Õ×ì§,i
´ýÚÁÇ∅Ä;¾ÇÕó¾Ð,"
±ýÚ - ÀÇÃ, i õ
À½ì, i Ã´ É
» i À, ôÀÎ ò¾ÇÉ i ý.



"pôşÀ; ş¾;
Ä; °Ö – Ú¾Ø
ÀÎ ò¾ôÀÎ , ÇÈ; ý
– É; Ø ; şÂ;
°Çò¾ÇÃÅ · ¾ôÀÎ , ÇÈ; ö.
pí , ÇÖóÐ « í ş , Â; Öö
ÅÃ; ¾ÀÊ ; öÁÇÖÅÖì Ì ö
p · ¼ÂÇ Ø ´ Ö ; À; ÇÂ
p · ¼ ; ÅÇÇ
– ûÇÐ."



"Ä;°Õ" Å « Û ôÀç

±ýÛ" ¼Â ³ óĐ

°§,i¾Ã÷, Ç ±î°içÔí, Û,"

±ýÚ

³ Í Å;çÂÅ;ý

...



... šĀñ Êì | ÿ ÿ ñ ¼ ÿ .

"« Ā ÷ ÿ Û ò p ó ¾

ò ¾ Ā Ā ÿ ¾ ô Ā Ī ò p ¼ ò ¾ ÿ Ī

Ā Ā ÿ ÿ

Ā Ā ÷ Ā Ā ÷ ÿ " Ā ,

± ÿ Ê ÿ .



"- ý Ū ¨ ¼ Â ° § ¸ j ¾ Ã ÷ ¸ Û ì Ì
§¾ Å Ū ¨ ¼ Â Å j ÷ ò ¨ ¾
p Õ ì ¸ Ç È Ð , ¨ ± ý Ū ¬ À Ç Ã ¸ j ã
À¾ Ç Ä Ç ÷ ò¾ j ý .



« Ó¾ ³ ÓÐ

°§ ¸ j¾Ã÷ ¸ Ù õ §Å¾ò ¸ ¸¾

ÅÍ Åj°Ç ¸ Åø ¸ ÄÂjÉjø,

Äj°Ö

ÁÃ½ò¾ÄÖóÐ

¾ÖõÀö

§ÀjÉjÖõ

¿õÀÁjõ¼j÷ ¸ Û.



ρξΑί , À½ì , ãý ÁüÜõ Ä;°Õ

¾ Â |°;øÄç ÓÊò¾Àçý ,

¾ò¾ ÄÅ÷ ù ´ ÕξÅ¨ Ç

¾Í ¨ Çò¾Í´ ξÇ

ξ ðÊÕì Ä;õ ,

...



... "¿iý '§¾Å" É' Å¼ À½ò" ¾
« ¾Á, §¿°¿, ¿ÈÉ¿?"
§¾ÅÛ" ¼Å Å°Éò¾¿üì | °Å¿
| ¿iî | ¿iÅ¿¼¿ø ±ýÉ
¿¼ì Ì õ ±ýÚ pô§À¿Đ
« Å÷, Ûì Ì ò
| ¾¿¿Öõ.



3 | Å;Å;ý, 2.. Å ÁÉ¼ý

தேவனுடைய வார்த்தையாகிய
வேதாகமத்திலிருந்து ஒரு கதை

காணப்படுமிடம்

æi , j 16

“தேவனுடைய வார்த்தை உட்பிரவேசிக்கும் போது
வெளிச்சம் கொடுக்கிறது.” சங்கீதம் 119:130



முற்றும்



இந்த வேதாகம கதைகளானது நம்மை படைத்த மற்றும்
நீங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டுமென்கிற
அற்புதமான தேவனைப் பற்றியதாகும்.

நாம் அநேக தவறுதல்களைச் செய்திருக்கிறோம் என்று
தேவனுக்குத் தெரியும். அவர் அதை பாவம் என்று கூறுகிறார்.
பாவத்திற்கு தண்டனையோ மரணம் ஆனால் தேவன் நம்மை
அதிகமாக நேசிப்பதினாலே, தன்னுடைய சொந்த
குமாரனாகிய இயேசுவை அனுப்பி, நம்முடைய
பாவங்களுக்காக அவரை சிலுவையில் மரணமடையச்
செய்தார். பின்பு இயேசு உயிருடன் எழும்பி பரலோக
வீட்டிற்குச் சென்றார். நீங்கள் இயேசுவை விசுவாசித்து,
உங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டால் அவர்
அதைச் செய்வார். அவர் இன்றே உங்களிடத்தில் வந்து
உங்களில் வாசம் பண்ணுவார், நீங்களும் என்றென்றும்
அவரோடு வாசம் பண்ணுவீர்கள்.



இது உண்மையானது என்று நீங்கள் நம்பினால், பின்வரும் வாக்கியங்களை தேவனிடத்தில் சொல்லலாம். பிரியமுள்ள இயேசு, நீர் தேவனென்று நான் நம்புகிறேன், எனக்காக நீர் மனிதனாக வந்து என்னுடைய பாவங்களுக்கு மரித்து, இப்போது நீர் மறுபடியும் உயிரோடிருக்கிறீர். தயவு செய்து எனக்குள்ளே வாரும், என்னுடைய பாவங்களை மன்னியும், அதினாலே இன்று ஒரு புதிய வாழ்க்கையை நான் பெற்று, ஒரு நாளில் நான் உம்மோடு என்றென்றும் இருக்க உதவி செய்யும். உமக்கு கீழ்ப்படிந்து நடக்க உதவி செய்யும். உம்முடைய பிள்ளையாக உமக்கு கீழ்ப்படிந்து நடக்க உதவி செய்யும். ஆமென்.

வேதாகமத்தை தினந்தோறும் வாசித்து தேவனிடம்
பேசுங்கள் யோவான் 3:16

